

- ▶ தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முன் வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி. 16 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 92.1% ஆனோர் தடுப்பூசியின் முதல் மருந்தளவு ஒன்றைப் பெற்றுள்ளனர், அத்துடன் 80.8% ஆனோர் இரண்டு மருந்தளவுகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர். 12-15 வயதிற்குட்பட்டவர்களில் 74.8% ஆனோர், தடுப்பூசியின் ஒரு மருந்தளவைப் பெற்றுள்ளனர் மற்றும் சுமார் 35.3% ஆனோர் இப்போது முழுமையாகத் தடுப்பூசியைப் போட்டுள்ளனர்.
- ▶ நேற்று இரவு 8 மணிக்கு முன்னரான 24 மணி நேரத்தில், 273 கோவிட்-19 உள்ளூர் நோய்த்தொற்றாளர்கள் நியூ சவுத் வேல்ஸ்-இல் பதிவாகியுள்ளனர். கவலைக்கிடமாக, நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
- ▶ தொடர்ந்தும் பரிசோதனையைச் செய்துகொள்ள முன் வரும் உங்களுக்கு நன்றி – உங்களுக்கு கோவிட்-19 நோயறிகுறிகள் ஏதேனும் இருந்தால், நீங்கள் முழுமையாகத் தடுப்பூசியைப் போட்டிருந்தாலும்கூட, நீங்கள் பரிசோதனையைச் செய்துகொள்வது மிகவும் முக்கியமாகும்.
- ▶ இன்றே தடுப்பூசிக்கான பதிவொன்றை மேற்கொள்ள, உங்கள் அன்புக்குரியவர்களுக்குத் தயவுசெய்து உதவுங்கள்.
- ▶ மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பும் வேளை, அவர்களுக்குத் தடுப்பூசியைப் போடுதல் என்பது இன்னொரு படி அதிகமான பாதுகாப்பை வழங்குகிறது. உங்கள் குழந்தைகள், 12 அல்லது அதற்கு மேற்பட்ட வயதை உடையவர்களாக இருந்தால், தயவுசெய்து அவர்களுக்குத் தடுப்பூசி போடுவது பற்றிச் சிந்தியுங்கள்.
- ▶ வலுவான நோயெதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு, அல்லது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை முடக்கும் மருந்துகளை உட்கொள்ளும் மக்களுக்கு, மூன்றாவது தடுப்பூசி மருந்தளவு தேவைப்படலாம். உங்களுக்கு சரியானது எது என்பது பற்றி உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் பேசுங்கள்.
- ▶ நீங்கள் இந்த மாநிலத்தில் எங்கிருந்தாலும், நோயறிகுறிகள் குறித்து தயவுசெய்து தொடர்ந்தும் விழிப்புடன் இருங்கள். ஹண்டர் நியூ இங்லண்ட் (Hunter New England), லேக் மக்வாரி (Lake Macquarie) மற்றும் வொலொங்கொங் (Wollongong) போன்ற பிராந்தியப் பகுதிகளில் நோய்த்தொற்றாளர்கள் அதிகரிப்பதை நாங்கள் இன்னும் காண்கிறோம்.
- ▶ நியூ சவுத் வேல்ஸ் மீண்டும் திறக்கப்படும் வேளை, மாற்றமடைந்துவரும் விதிமுறைகளை நீங்கள் அறிந்துவைத்திருப்பதைத் தயவுசெய்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இவை அனைத்தும் nsw.gov.au-இல் கிடைக்கின்றன.
- ▶ தொடர்ந்தும் பரிசோதனையை மேற்கொள்வதற்கும், தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கும் உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி - ஒருவரையொருவர் பாதுகாப்பாக வைத்திருக்க 95%-ஐ நாம் அடைவோம்!